

முருகன் அவை.

சமரபுரி என்னும்.

போரூரி அந்தாதி.

— • 3941.

விஃது,

வி. ஆ.

சிந்தாததிரிப்பேட்டையில் ஸ்தாபிததிருக்கும்

ஸ்வாதார சபையார்

கேட்டுக்கொண்டபடி,

எசுவலிதவசிரோமணிகளில் ஒருவராகிய

நதமங்கலம்

சி. சுப்பராய உபாத்தியாயரால்

இயற்றப்பட்டு,

விருத்தாசலம் தியாகராஜ கவிராயுரால்

பாலவையிடப்பட்டு,

ஷ வி ரு ந த வ ல வி

சுப்பராய முதலியார் குமார்

கன்னியப்ப முதலியாரால்

சென் னை

மலைச்சாலையிலிருக்கும் அத்தினீயம் அன்ட டேலிநியூஸ் பிரான்சு
அசைக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.

விபவ-கு. 1868

அன்பளிப்பு

விளம்பரம்.

மஹா வித்துவான்களாற் பரிசோதிக்கப்பட்டும், உரையெழுதப் பட்டும், இப்போது அச்சிறப்பித்து வருகின்ற புத்தகங்களின் விவரமும் விலையும்.

கு. அனு.

தொல்காப்பியம் எழுத்தத்திகாரம் இளம்பூரணம் கடி	க	ஒ
கலலாடமூலம்	"	க2
கமபரந்தாதி மூலமுமூர்காயும்	"	ஈ
திருமூலலீயந்தாதி மூலமுமூர்காயும்.	"	ஈ
சமரபுரி என்னும் போரூ அந்தாதி	"	க

*இவைகளாருமாதத்திற்குள் வெளிப்படுத்தப்படும் வேண்டிய வாக்கிதன்மிதிகண்டவரிடத்தில் விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்.

இங்குணம்,

இராயப்பேட்டை முத்து முதலியார் வீதி சு- நெம பா வீதி, காஷ்சு-ஷப குலீமன் உ.ச.ல.	புவிருந்தவல்வி ச. கண்ணியப்ப முதலியார். திரு. சதா. காரியதரிசி
---	--

சாற்றுக்கவிகள்.

அரங்கக்குடி
சபாபதிப்பின்னையவூர்களியற்றியது.

எண்சிர்க்கழிஜெதுவதி ஆசிரியவிழுத்தம்.

விளையார்ப்புக்கெர்த்தல்தார்க்குமேவுமலகத்தவரிடார்

வீயவரகர்த்தமைச்செக்குத்துமேனமைதருங்குணைனிதியே
உணையாவேதகோஷ்டமலிவொண்போரூருக்கத்திபாநின்

ஞப்பயபாதமலாககணியாயுள்ளாமிகிழுந்தானந்தமிகத

தினையாதடத்திற்புமணக்குந்தினமுங்கந்தமங்கலமவாழ்

தீரனவனயகுலோததுங்கச்சினையவேளினரவத்துதித்துத

தாராயார்மதிக்கப்புலமைதனைச்சாததுதாகுசப்பராயனெனுந

தககவாணனந்தாதித்தனைப்படினந்தானறகையறவே.

திரு வெவ்வளூர்
இராமசாமிசெட்டியாரவாகளியற்றிது

விருத்தம்.

துதிபரவனுசமரபுரிதனனி இவநதெதமுந்தருளிச்சுகமானந்த
நிதிபரவததொழுமன்பாக்கருளபுரியுமருகனணிநிமலத்தாணமேல
விதிபரவுமந்தாதியெனஞுமபாமாஸிதனைவியபபாயென்றுஞ
சதீபரவுமவனயகுலசசப்பராயபடுவலனசாற்றினே.

அணகக்கட்டு
நாராயணசாமிநாயகர் இயற்றியது.

விருத்தம்.

நதிபுனைக்கெஞ்சஷ்டிலருவந்திடவொருதாரகப்பொருளைநவிறண்சிரா
மதிமீனைவியறுவரமுதுட்டமகிழுந்தறமுகனுயணிவண்போரிப
பதியமருங்காந்தனடிக்கண்பாகவந்தாதிபபணித்தான்பூவிற
ரதிபுரிவனனியாமரபிலுதிததசுபப்ராயனெனுநதோனறலதானே.

சிந்தாததிரிப்பேட்டை
சௌகாதாரசபையாரில் ஒருவராகிய
சிவகங்கை

இஃ இராகவழுதவியார் இயற்றியது.

வித்துத்தம்.

பொங்கமிஞ்சுந்திருப்போரூதனனில்வாழாறுமுகனபொலினறரூட்கு
அங்கமிகுமவனயகுலத்துதிசுபப்ராயமாலவாய்செய்யுந
துங்கமிகுமத்தாதியெனஞுந்தமிழ்ப்பாமாஸித்துக்கரெசனவச்சிரம
இங்கித்ததோடியத்தித்தோனபொன்னுஞ்சூனமணியெந்தினே.

—

முருகன்துணை.

சமரபுரி என்னும் போரூர் அந்தாதி.

வினாய்கர் காப்பு.

தனக்காதரத்திற்சிதமபரமேலவன்றுனவிலும்
வனக்காவுயருந்திகழ்ச்சமராபுரிவாழ்க்கவனு
தினகாவல்கொண்முருகையனந்தாதியைத்தோந்துாக்க
வெனக்காயிருந்தருளசெப்நிமபநீழவிலகத்தியே.

நான்முகம்.

- க திருவுமிமையவாகோனிகர்செலவழுஞ்சேர்ந்துமனு
மருவுநதிகழ்ச்சமராபுரியெனறுமகிழந்தவரும்
உருகுமபடியததலமீதுவந்துறையுத்தமனற்
நருவும்மதிக்கவருளவானறனைமபிச்சாற்றுவாக்கே.
- ங சாததுஞ்சுகநதமலாபபாதநீழவிறஶநததமுங்
காத்துமுன்தருமபேராயிரத்தைக்கழறுமனப
ரேததுமவைதனிறசாராமனனிருந்தாலுமென்றன
மாதுனபகற்றறஞ்சமரபுராதிகமாமணியே.
- ங மணிவடந்தாங்குமுலையாராமேவிமயலசெறிநதும்
பினிவருந்தானிறகும்பேதையனுமினுமபெற்றியருள
அணிச்சமராபுரியபபன்னாதரமனறிமறேர்
துணிவுடன்காபபவருண்டோவுலகினிற்றிருஞமையனே.
- ங தொன்னுலமதிக்கவருமபொருளாகிததுதிக்குமுனனை
யெனறுலைக்கொண்டினகியமபிடுவேன்தையெநதனுக்கு
நனாநுலெனறுனலுந்திருவருளாலங்வினருலலது
பொன்னுலனிச்சமராபுரியாகன்டூரிக்கவே.
- ஞ பூரிக்குனல்வவருளளக்கமலம்பொலிகவலகு
காரிததுபபாககவருமமயெனறுவிவன்காணபதென்று
சீரிப்புகழ்ச்சமராபுரிவாழுஞ்சிவகுருவ
தாரியெனபபெயாகொண்டோங்கிவாழுந்தனிமுதலே.
- ஞ முதலாகமகலைமீதேவளங்கிமுறையிடுமநற
பததாரககுகொடுபண்புடையோயங்கபதப்பணியை
நிதமாபவாததுமரல்ச்சமராபுரினாமலவெவல்
விதமாகிலுமிருவேலழையக்காக்கவிதியுணக்கே.

சாமரபுரி செய்திகள்

- ஏ. விதியைக்கிறையீட்டுமேதிலையாகுமிருந்துவருன்
நிதியைப்பெறுங்கூடியவரேந்துதிக்கும்ரா
பதியிலிருந்தரசான்டுமென்போலியர்பாவமற
திதிசெயம்மாகுணமேருவெங்கேயுன்சேவிப்பரே.
- ஏ சேவிக்கவாழுவிக்குமெங்கோன்னான்தினர்துதிக்க
மேவிக்கருணைசெயாதிருந்தாலவிதிவேற்கிலேயே
தாவிப்பரிமயிலேஹந்திருச்சமராபுரியா
கூவிக்கொண்டாடியுங்கேருத்தகுணமெனவே.
- ஐ குணஞ்வலருக்கருஞ்சியாக்குவலயத்தில் ~
மணஞ்வறஞ்சேவடிவாழுமததுவாக்கேற்றவனாமாதவருள
ஞாரமுதாரகஞ்சுமராபுரியிலுறத
பணஞ்கழுஷ்ணனாநதவிசாகணபாடுவையே.
- ஐ பாடனநதக்கொண்டருந்தவஞ்செயதுமிபபாரிலிதா
தேமிமிருந்திதன்ஜைககடிநதுங்சிரடிக்கே
கூடுமெடியரினாதெரிசதன்ஜைமெயக்குறியருள்
நாடுந்திருச்சமராபுரியாநனனைநிபெறவே
- ஓக பெறவேணுகிறநிருப்பாதசரோருகம்பெற்றபின்பு
அறவேவிருளம்பொலலாக்கொடியரவையிறசெல்லா
துறவேதிருச்சமராபுரிக்கணடுசுகமிகுததால
குறவேணமக்கில்லையென்றுணாநதேமடங்கொளமனமே
- ஓஇ கொளவாயநமக்கினிதாயகமென்றுகுலவுமினபம்
உளவாயதிருச்சமராபுரிதனனிலுயாசுகுணன
விளவானசகமிக்கவாங்கக்கருணையுதவிநலங
தெளவானமதிக்காபோளமுகசசநதரனசெவ்விளையே,
- ஓஈ செவ்விமிகும்வளளிதெயவாளியோடுதினமருங்கில
ஒவிமினமகிழவாயசிகிமதிதுறைநதடிய
ரெளவியம்போககியகமிகவானநததாழுநதுங்தம்
எவவமறஞ்சமராபுரியாவருளெமமிறையே.
- ஓச இறையாயிருநதருளெப்பூதலமுமிறைஞ்சநினற
மறைநான்குரைக்கருமாமநாசிரசேகரமாதவமே
குறையாகலிதனில் மூழகாமனஞ்சுகுணமுடனே
அறையாவந்தாஞ்சிருச்சமராபுரிச்சோபிதனே.
- ஓஞு சோபந்தமீனதடைத்தாதரமேகாடுதொலலுலகில்
பாபநதஜீத்தரும்வஞ்சியர்க்கேசமெனபற்றறுததுத
தாபங்கொளசினபரமவந்தடையாமலதயக்கழற்றேன
கோபநதனிததருளாளசமராபுரிக்கோவலனே.
- ஓக கோவைக்கணியிதழமங்கைபராகசையக்கொண்டுமன
மேவஞ்சதந்தரயில்லாமலேயுனவிரிமலாப்பூஞ்
சேவடிபோற்றதகிருச்சமராபுரிச்சேவகால்
ஆயலதந்தெயிவ்வடியேற்கருஞ்சுமருஷமயனே.

வேறு விதான்

வின அருமைமிகும்பொதிகாசலமர்குலிக்கன்றுமாத்து
பெருமையனேயெனைப்பேணிப்புரக்கப்பிரியமிலா
உரிமைப்புக்கல்சமராபுரிவாழுமூம்பர்க்கரசே
நரியைப்பரிசெய்தாதனமகிழுநதருளாநநசதனே.

மதி நறறுய்நந்ததைகுருதெய்வும்கீடெனானுடியென்றஞ
சொற்றவருதுணைக்கொண்டாடிலேனேநோசுகமுமிலேன
அறறேணைக்காபபதுனாகலிலருஞ்சமராபுரியி
அறறேவருநதுவர்தன்மனக்கோயிலுறைபவனே.

மக உறையைமபொறிக்களவர்தம்மைமீயாடுக்கியுயர்கதியை
அறையுநதவரவைசசென்றேநனின்னுமததையரதிதது
முறையிடுமபாங்குசுற்றறேனுமிலேனமுனியாமலமனக
குறைதணைப்போககியருளசமராபுரிக்கொற்றவனே.

உடி கொற்றவருட்புறக்கொண்டேகுடிபுகுங்கோத்துமால
நறவனேயெனையல்லாதுவேறிகீநானிலதகில
உறதுணையிலைந்சமராபுரியோங்கிவளா
கத்தாயிவவேளையறிந்தருளவாயசுராகாவலனே.

உக, ஏ ஒன்றனக்குவருமிடையுறிணைக்காத்துநிதனு
சேமமெறததானவாதமைக்கொன்றுதிறதைதாலகும
முமனதிருச்சமராபுரிகந்தனப்புரந்தருளவான
நாமனபுடன்றுதிததேபெறலாமதிநனமைகளே.

உ.ஏ ஒன்காமதிக்குமலகாககதிகளனயமுடனே
பொனகாவறையிந்திரபோததையங்கனம்போநதருளி
தெனகாவளருஞ்செறிசமராபுரிததேசிக்கெனன
முன்காவலாமிருந்தேகுறைதிசுபனமுகமலாநதே.

உ.ஏ மலாநதாருமழுவிலனிபானுசோலைவனமிகுநத
நிலநதாங்குஞ்சேடனுநதன்னுறுபுகழுஶாவாகமிலா
நலஞ்சோதிருச்சமராபுரிநாதணைநாமதிக்க
சலநதானதையறிந்தோதுமெனானுநதகையறாலே.

உ.ஏ தகைசெறிகிரென்றநகர்களாதரநதன்னனியின
வகைசெறிந்தேயருளமனஞுமபடிக்குவளமிகும்டு
நலகைசெறிவானசமராபுரிமேவியநலலவனே
பகைசெறிநதாலுமவருநதாதெனக்கருளபாலிபபையே.

உ.ஏ பாலிபபதுன்புகழுப்பாவலாசொலலபபணிந்துபதங்
கோலித்தொழுவதெனானஞ்சுஞ்சிரக்கரங்கொண்டுவயற்ற
சாலிவின்னானுருஞ்சமராபுரோசுற்றறூவிக்கணவளி
ராலிபபதுன்யலலாலொருந்தேவையனுக்கிளனே.

உ.ஏ அனுமலைந்ரானிலமாகாயுந்தியுமலித்தைவிததை
யெனுமளவிலலாதுணைக்கணாடநியவுமெபாடியான
நனுகிததுதிசுமராபுரியாவெனதுகாட்டியனாட
பஜும்புசையோனமுமறியேனநாத்துப்பாந்தருகே.

உன பகரகுமாண்யக்குட்டன்பட்டுத்தீணநடிப்பங்கயத்தை
யகமதிருத்தவற்றியாதுனைப்பணியாதவரைப்
பகவரவாக்கலந்தாதுஞ்சமரபபதிக்கரகே
சகமுறகாபபதுணக்கல்லோர்கடன்றுங்கவனே.

உ.ஏ துங்கவும்போருக்கச்செஞ்சரணங்தீணச்சொந்தமென்றுங்
தங்குளுமதிலநாளென்றுநாடுவர்தம்பினத்திற்
பெரங்கமுடன்வசித்தேசமராபுரிப்புங்கவனே
சங்கமிலாமனுணைத்தொழுஞுந்தருஞ்சகமே.

உ.க சகதுக்கமற்றவர்தானநியாத்துகளற்றநற்சீர்
புகலத்தகாதவனுமினும்பொன்னடிப்போறநியுய்யத
தகவற்றபேற்றமென்றுநகதிகழ்ச்சமராபுரிவாழ
குகணப்படிககுச்செயதாஊனநேயிக்குவலையத்தே.

உ.ஙி குவளைப்பொருவுமலிழிவேலிடையெனக்கொள்ளிடையும்
எவன்மிகுந்தனவோங்கனமுகமதியெண்குமிழ்நா
சிவனப்புறுநனமடமாதர்காமவெநதியினிலே
அவலப்படாதருளவாயசமராபுரியாண்டவனே.

உ.க ஆண்டுங்குறையெனக்கேனினம்பேதயையாதரித்து
வேணுமெடிகக்டிவாதுசெயயாமலவிழைநதருளாற்
ஶணுநதிருவளங்கொண்டெனபவுநதடைத்தாஞ்சலம்
ஷண்டிலகுஞ்சமராபுரிவாழுநற்புண்ணியனே.

உ.ங் புண்ணுகிநெஞ்சமடுகலருமவேட்டைகபபொலிந்துநிதம்
யெண்ணுநதீணயடையாமலவெனகிடையுறைச்சொல்ல
வொண்ணுநதருஞ்சமராபுரியாயுணெறனக்கார
நண்ணுயதையற்றாஞ்சத்தியிதுநமபின்னே.

உ.ங். நம்புமருணகிரிநாதனுக்குநயநதருளைத்
தெமபுடனேனல்குஞ்சிருடையாதுணமாவறையும்
வம்பவிழ்சோலைததிருஞ்சமராபுரிமன்னவுணைக
குமயிடுநதொண்டனுக்கினபந்தநதாஞ்சவுக்கோதறவே.

உ.ச கோதற்றபேரருஞ்சுமெடியாககொண்டுமுன்றன
போதரவுததினால்காகிருந்தும்புகலரிய
பேதநதீணக்கடியாமலவென்னுஞமபின்துமெணச்
சோதீணயாயினந்தாஞ்சமராபுரிச்சுந்தரனே.

உ.டி சுந்தரதுக்கன்றுதுசென்றேனற்குவேதமிகு
கங்கிரஸ்முடிசாற்றும்பிரானுக்குத்தானமகவாய்
வந்தசதேசாணைவாழ்ததங்குறைவின்றிவாழுவதரும
கந்தமலர்ப்பெர்யிலகுழ்ச்சமராபுரிக்கந்தீணயே.

உ.சு கந்தமலர்க்குழலர்புரிவாஞ்சகலவியிடே
சந்ததமெஞ்சங்தளரவிடாததீணச்சார்மநதருள்வாய்க்
கொந்தலர்க்கோலைச்செறிசமராபுரிக்கொற்றவனே
ஏந்தனக்கோடியினைநேதேசோல்லிவாழுத்துவனே.

ஙன வாழ்த்தமெனிக்கொல்லாதனருஞ்சாப்பதுவங்குமயிருக்காதாம்ததுவதென்றுஞ்சாரியுத்துவததானறிசு-
வீழதுமன்பாகவனதடிப்போகிள்ளியங்குதருகி
யாழுததுமனஞ்சமராபுரியாகண்டுவாய்ந்தருளே.

ந-ஈ ஆயன்மருகனனநதனைத்தாக்ப்புனியாண்டவறகுச்
சேயனமலைப்பெண்குமாரங்பெண்தெய்வயாளைமிழ்
கேயன்னனியைங்கரதுக்கிளையன்னினநதவாச
காயன்சமராபுரியானமவங்குதாப்பளின்டே.

ந-க காழியிறசமபந்தராய்வங்குதுதித்துக்கருணையுடன்
ஊழிப்பெருவிதனைத்தடைத்துவுரிமையதாய்
ஆழியுடுத்தப்புவியோாதுதிக்கவரும்பதிகு
குழவருளசமராபுரிவாழுஞ்சதந்தரனே.

ச-ம சுதந்தரமாவனைத்தனரனபபாலைச்சக்ஞமுடன்
நிதந்தரவுண்ணஞமபுதலவாயுஜையன்றினீளிலத்தில
பதந்தரனுனெருதேவைபபணிதலிலாவரதத்ச
சுதந்தரவேணுஞ்சமராபுரியருட்சாகரனே.

ச-க கரமேதருவிழியேநல்லருளபொழிகானமலாபபொற
நிரமெனருறைப்புஞ்செமமேனியானநிகழசமரா
புரமேவுநாதனைப்பழுசித்தவர்க்குமபுகலருனல்
உரமேதருமதிரசநதேகமிலகையுணாநெஞ்சமே.

ச-உ செஞ்சேயெறமுகமீராஹகையுமாங்கமிரண்டு
பஞ்சிரதிமெலலிருமாதருமயிறபாலிலஞ
○ முஞ்சிருக்கணுக்களிப்புறமுனெளநதனுளெனறன
தஞ்சமென்றேயடைநதேனசமராபுரிச்சண்முகனே.

ச-ஏ சணமதந்தான்றெறுஞ்சநததமுமுனைத்தானறவிர
யெணமதமேதிருந்தாலுமவரவரெனகருமம
பண்புறமோநநசமராபுராதிகபாஸ்கரனே
வொணசகமேதுநினதுதியாதவாககுத்தமனே.

ச-ஈ உறதுசொல்லிக்கவிபுனைந்தாலுமுதவியில்லா
உத்தாபபாடிமனமுவகாதெனறுறுதிகொண்டு
பந்தர்களபோறநதிருசமராபுரிப்பாாததிபஜை
நிதந்தநுனினலமபெறறுய்யலாயிந்தனீளிலத்தே.

ச-ஊ நிலவுறுவேணியலுள்ளநதழைக்களிகிலபொருள்
சொலும்பிரதாபனென்றேத்திப்பணித்திடத்தொல்லினைகள
விலகுஉதிருச்சமராபுரிவாழுஞ்சனல்வித்தகர்க்கு
நல்முடன்றெண்டுபுரிவாயகைநதினட்பறுமே,

ச-ஏ எட்பானினதடித்தாமரைப்போகுதயநதருகி
பெப்பாகக்கைக்குவித்தேதுதிசெய்யுறநபெற்றியகர
உட்பாலமமக்குஞ்சமராபுரோக்ஜையோதவருக
கட்பராணவயால்துமானசெய்வினையின்றன்காடுகளே.

- ஈ காஞ்சிரபுரம் வெள்ளிடத்தில் காஞ்சிரகாதலிட்டு**
அடுக்கத்துவத்திலென்குறும்புத்திட்டுக்காலமாற்றுக்க
குடும்பத்தினைந்தால்சமராபுரிக்கொத்தவனான்
எடவிழ்த்தும்பதமேததிடவேணமக்கென்குறுதயே.
- ஈ என்றாரமெனக்கொண்டேயென்றுமிருஷிலததில்**
சின்ரூதாவாதமக்கென்குறுதகாண்டதத்தானிகழத்தும்
பொன்றுமல்ஸீமாமேசோலக்கேட்டுப்புகழுத்தும்
நன்றார்சமராபுரிமுருகேசௌநாடுவையே.
- ஈ நாடுமீனைகளுமக்கள் பெண்ணாசுற்றநனமெயன்த**
தேடுகிரவியமெல்லாமவித்ததத்திகழனந்தம்
பீடுத்ருஞ்சமராபுரியான்திப்பெற்றவாககுக
குடும்மதிக்புகழ்ச்சலவன்குறுதவிலையே.
- ஏ குறைவேதனைமபுவகொள்கையெற்கென்றுகுணமுடனே**
மறைசொலக்கேட்டும்வருநதாமலீயிருநதாலவருமோ
நறைகமழசோலைசமராபுரோசஜோநாடியனபோ
டறநகுவயேலசுகமபெற்றிவாயிதறிமனமே.
- ஏ அறிஞுடிருநதுபனுசேநதிரியக்கொடுமாணிகளைப்**
பறியாமலருமடமன்னுயிருநதுபரமசுகங்
அறியாமலனினமலக்கோடபாடகற்றிக்குறுகுமவினை
வெறியாயிருநதறகருள்சமராபுரிவிததகனே.
- ஏ விதகநிவரும்வேடுவர்க்கக்குசிவேஙகைததறுவாய்**
நிததலும்பததாகனேசததிலுமசிறநதாயநிதமுங்
கததவென்மேற்கசிநதாலுளையனதெனக்காபபவராா
சததமிகுஞ்சமராபுரிவாழுஞ்சராதிபனே.
- ஏ சுரலோகவேநதனமனவிதனானஞ்ஜூக்குததுனபமிலா**
வரமளித்தேகறபகாடவிழிலினவைகலவபபோய்
அரகரவென்றுவினனமபுயததாளையனுதினமுஞ்
சிரமேற்கொளுமீனைகாசமராபுரிசேவகனே.
- ஏ சேவுடையானஜோத்தேநதும்மதலைத்தினமடியா,**
பாவுடையானென்றேநவிதுநதலைப்பணபறியா
நாவிலிருநதனானாயுருஞ்சுகவைநாஞ்சுதி
மேஷநதிருசமராபுரிவாழுஞ்சராதிலவேவனே.
- ஏ வேலேநதுங்கையனைமெய்யாநினாநதுவிரிமலாப்பூங்**
தாலேநநிக்கண்மார்பிடைவைததுநாஞ்சுகவல்லையற
மால்கொண்ட்ருச்சிக்கச்சமராபுரோசனவளமிகநம்
பாலேயிருநதறுள்வானமக்கென்தும்பரிவுடனே.
- ஏ பரிக்கயிவ்வேளையினாள்படுநதுனபம்பரஷுபாரி**
கரிக்கங்களேவுட்காட்டிக்கருணைவிழிமலாகன்
விரிககக்கங்குஞ்சுகவாரியிலென்றுமினியுப
சரிக்கவுனையருள்வாய்சமராபுரிசாதனனே.

வேதாங்கால பாடங்கள்

ஞ சாதனங்கொண்டுவருகிறோர் வந்திருக்கிறீர்
மாதனமென்றுணர்வார்சினால்தான் கிழவுண்வெறுப்
தீநெந்தாதுதினங்காபதாகுநந்தித்தமங்வத்துப
போதனமேவிததிகழசமராபுரிப்புசரனே.

ஞ தூரர்வேதாகமபடியேயென்றும்போற்றிந்தம
பாசரமோதருமஞ்சவலாதேதிப்பரவுசக
திசரனுகனின்றேயெவருக்குநதிகழும்பிரான்
மாசரலோகனிர்ச்சமராபுரிமாதவனே.

ஞ மாதவமோங்குநதிருச்சமராபுரிமனனவென்றும்
தூதவமெனசெயதனேஞ்வணையேதொழுப்புனமையனும்
ஆதவனபோலொளிமாமகுடாதரவமபிலுகக்கு
நீதவபுததிரனென்றேமறைகணிகழததிடுமே.

ஞ ய நிகழுருணாற்றடமெனுமுசவிலாநீயதிககப
புகழுருமமையெடுத்தணைத்தாளனாற்பூமியினில
மகிழச்சக்குரணவெணசமராபுரிவாசவெங்குந
திகழுமவ்சாககுகனேயென்னிதனுசிநதிப்பனே.

ஞ க சிநதிக்குமெனபுலச்சேட்டடையொழிததுதினமுனர
விநதபபொதறததைவேணுமெபடிக்கில்யநதருளைத
தநதுமெனமேஹஞ்சமராபுரிக்கரசானவனே
எநதனைக்காபதுனபாரமல்லாவினியாமானக்கே.

ஞ உ எனக்குனினபாதசசரோருகந்தானறவென்னிததொண்டி
உனக்குப்புரிவதிதல்லாதுவேறேற்யுலகிலுணடோ
• புனக்குறவளள்மஞ்சளாசமராபுராதிபனே
மனக்குறையேனினமாற்றியனபாயெனவாழவிப்பையே.

ஞ ஒ இப்போதவததைசசெயயாமலுனதுவினையடிததாட்
கொப்போனுனசொலவதுதபபோவதையுணராமலருள
யெப்போதருவதநீசமர॥புரியென்றையுணமைச
செப்போரிலீயெனகைவிட்டாயதையின்றுதோநதுரையே.

ஞ ஃ உரைப்பதைக்கேட்டருளோங்குஞ்சகானநதமூற்றுமனங
க்காபபதருங்கல்லதாயினுமாநறகருணைகொண்டு
தரைக்குஞ்சுறமயலாற்றிச்சபோதத்தினசாரநதரும்
விளாக்குலவுநதடஞ்சுழசமராபுரிவிர்ப்பனனே.

ஞ ஏ விரைப்பனமில்லாககயவரைச்சேடனென்றேவிதித்துக
காப்பனையாகககவிபுணைதுமவெராகுருகாரியமுஞ்
சொாபப்னத்துமமடையாதவனுமிருந்தாலெனசுகம
வாபடுதமாகுஞ்சமராபுரோசணையாதரியே.

ஞ ஃ ஆதரிப்பாயெனதாருயிரோயகிலாண்டம்பெறற
மாதரியுட்கணிகொள்கதனேமகிழ்வாயகடப்பம்
தூதரிததாயணிதமாமகிழ்வுமிறப்போழ்ந்தவைவேல
நீதரித்தாய்லகச்சமராபுராதிபனைமலனே,

ஏ சனமாலாவிருத்தங்குமிழுத்ததான்தினது
ஊமாலம்போக்குமவங்களிலாகுமிவழகும்
என்மனத்தேவத்துதோன்றுவதைக் கும்விளையான்றில்லாப்
பொன்மனிகோபுரமாசமராபுரிப்பூர்ஜனனே.

ஒஅ பூரணமாயன்பர்தம்கமப்புரங்துபொருவிலதெய்வ
வரங்கள்தன்னீமனங்தேநயங்துமகிழுமிடா
காரணனென்பெயர்க்காட்டிப்புகழக்கதிவலகில்
தூராமென்றுந்துதிசமராபுரியர்ப்புதனே.

ஒக அர்ப்பாதமைக்கைவிடாமலதுசரித்தாபத்தனய
நிர்க்குஞ்சிறியனௌன்றேதரித்தம்பவசித்தமிகுஞ
தாக்குணச்சேட்டைதனிலுமன்றேவருங்தொண்டனுக்குக
கற்கவனஞ்சுமகருள்சமராபுரிக்காங்கயனே.

எம் கயமாழுகஜுக்கினையாவனையுக்கடலுலகிற்
செயமானடத்துமரசர்களாயினுஞ்சிரடிக்கே
வயமாயிருந்துமனுதவறுவகைக்காணுறைதல
ஈயமாழுன்தருளாமசமராபுரிநாயகனே.

எக நாயகனுயிருந்தெல்லாவுலகிறகுஞடுமெருட
டாயகனுகியென்போலவர்க்குற்றசாப்பனையை
நியகமேவித்தடுத்தாளவிழியருணைருகத
தீயகமேதுநவிலசமராபுரிசினமயனே

எஉ சினமுத்திலையுடனகண்மூடிக்கொண்டுவானநதமாய
உன்மமததமெயதியுலகைபபகைததுவொருமைமன
தெனமுததராயினுமனையல்லாதுயவதென்றிலையே
பனமுததமராவயலாாசமராபுரிப்பனனவனே.

எஈ பன்னோமொழிமடவார்மயனீக்கிப்பரவசத்தை
நன்னேரதாகவென்னஞ்சுஞ்சிறநதுநயநதுவைதத
எண்ணகலாத்தவாாதுஞசமராபுரோசனையே
கண்ணகலாமனியென்றேதினமுங்கழுவையே.

எச கழறகுமின்திரபோகழுந்தொல்லுலகாஞ்மனனர்
தொழவரும்வாழ்வையும்மெனனஞ்சுஞ்சிறத்தியாதோயநதுநிதம்
விழைவுகொளைனினபாதசரோருகமவேண்டிமனங்
குழையவருஞசமராபுரோசகுனக்கொண்டலே.

எஞி கொண்டனைத்தெப்படியாயினுமெனமனக்கோட்டிதனை
விள்டிடக்செப்பும்வினுதசபகரமேவள்ளம்
மன்றினுஞ்சோஸ்ததிகஞ்சமராபுரிமனனவனே
தொண்டலுக்கென்றுநதுயாநீங்கிவாழச்சகம்வருமே.

எஈ தருந்தியுன்சிரடிவாழ்த்தியுன்னுமமனமதனிற்
பொருந்தியுமன்மனச்சேட்டைய்வருமத்துப்பரவையக
ட்டருந்திருக்கவெனஞ்சமென்றநநர்தல்சரிப்பலவே
திருந்தவருளாசமராபுரிவரமுஞ்சிவாழ்க்குலே.

- என குருவாயிருத்தன்ப்போவதைக் கண்டது என்று கூறுவது மருமலர்போவிருந்து போதுமான பதில்வீசுமையைக் குறுவதைத் திருச்சமரப்பேரின் தொழிலாற்றுமென்பு குருவருனமக்கின் ஆட்சியைப் போகங்களே
- எவு போகமென்றுண்ணிமிடமாதரின்பும்பொருஷலகுச் பாகமென்றுண்ணிவரிதழ்த்தன்னைப்போகமென்றுமேகள் நாகமென்றுண்ணிரலங்கூறியுண்ணடி ஞானமநாது சோகததிலாழுராதருளசமராபுரித்துவியனே.
- எக அல்லியருள்ளமகலாதசெல்வன்றுகளமிகும்பற்சலலியாதம்மையனுகாவலவன்றதஞ்சையில் விலலியகததனமகிழுக்குமாரன்வினேதமிகும் அல்லிமலாததந்துழசமராபுரியாதிபனே.
- அம் ஆதிகனின்னடிப்போதேயென்றுநுவதன்றியொரு போதினுமெனமஜீபபூஷவையர்தம்மைப்பொருநதுகிலேன் நீதியிகுஞசமராபுரிதன்னிலதிதமுழுப்பு யாதியுறரேஞ்சிவளரநிவோாக்கருட்டாயகமே.
- அக தாய்பேணிப்பினீப்பனீபபசியைததனிக்குநதகைமையிலாச் சேயதேநிவாதுக்கிருபையிலாமற்றினமுமவனைச் சமரியுநதாதுனைததேவன்றுலகரறநகுவரோ ஆயனமகிழமருகாசமராபுரிவாரியனே.
- அல் ஆரியனுகிவருனலலடியாககருமறையின் சீரியற்றித்தினம்பூசிக்கவேமனாதேர்நதுநாக்குங்காரியனேயதினுரைன்றதாகக்கலககவைப்பாய நாரியர்நட்டமபுரிசமராபுரினமையனே.
- அங் நனரூபின்ததொழுநயேனுக்குற்றனடிக்கநதனை வெனரூநுவதுனகல்லோவழுகுவிரிமலாப்பு யெனரூரும்பொங்காசெறிச்சமராபுரிமனாபபனே பொனரூதருள்புரிவாயிதுவேளைப்புரநிடவே.
- அச புரநதராமிதுமெனசெயலானின்றனபோனன்னடிச்சீர் நிரநதரம்பெறவர்க்கெல்லாவிபவங்கனீனிலததில் உரநதரவேங்ருமாகையினுறைனயன்றியுண்டோ வரந்தரவேனுரைதிருச்சமராபுரிமனனவனே.
- அஞ் மனனவற்றுக்குமனனுன்குகைத்தலம்வாழ்பனிருமினனுமருள்விழிமென்மலர்ப்பாதம்விரிக்கடம்பு தனவுமஸர்த்தாரனிமாரப்புக்கனமயிழ்கோதான்றியிருக்கன்விழுடன்வாக்கனமனியே.
- அக் கண்ணகண்ணாலமாகாயையென்றிதிங்காடதனிச் சாந்தாமிருகநதனீப்போநுழனாவாயேந்தியூற நெங்கன்குநதன்புமெனும்வாரிமுழுக்கிவிருநதயாவேங்கின்னமிருஞ்சமராபுரியாவருட்டங்கமலே.

அன தீங்கேதுளையடைந்தோர்களுக்கென ருதெளிந்தவாசால்
பாகுகேயறிந்துமபயமிலையென்றுமபரிந்துசிந்தை
தாங்காவறுமைததரிததேயுழலவதைத்தானினந்தால
கோங்காரபொழிலசமராபுரியாவருட்காந்துமெனனே.

அது சூங்கேதேயிருசரணுக்குதியென்னுங்குணபெபாருபபில்
ஆந்துமபவமொழியாமலிருபபதமுகுஞ்ககோ
நேர்ததேகருணைப்புரிந்தாளினனேரததினேயமுடன
தோங்கேவருபவாசுழசமராபுரிததேசிகனே

அகு தேசிகனுயிருக்கொண்டுகாதராக்கெய்யவந்த
பூசிதனேயென்றுணாங்கேதவமலாபுகழவரும
ஓசமருசசமராபுரிமேவுநிரந்தரனை
பாசமகற்றிததொழுவாய்யபரக்கிபணபுறவே

குடி பண்பாகவேபணிந்தாந்தமைக்காததபபரிவுகொண்டு
நண்பாகவந்ததுததேனுக்குன்சேவுடிநல்கியருட
கண்பாக்கிருசசமராபுரியாகைவிடாமலிரு
பெண்பாண்டிவிலலகுந்தாயிந்தபேதையாககே.

குக பேதயனுவிருந்துனபுகழுசொலலபயிரியமுடன
மேதைந்தாநுவதன்றியினனோவரமவேணுமெனச
சூதையகற்றியருமபரமானந்தசோபிதமெப
போதுமிருக்கவருளசமராபுரிபழுபதியே

குகு பதியிருமாதருக்கனபருட்டுவைபபதியென்றுண்ணிச
சதிருடனேயிருந்தானந்தமாகசசதாவைத்துந
துதிபெறவேவரந்தந்தாளொந்தாயத்துளைபொருடத
மதிதவழுசோலைசசமராபுரிவாழுமரகதமே.

குங மரகதவலவிதருங்குழுந்தாயமயிலேயுனக்குத
துரகதமாயிருந்தாரோகணிததெழிறசொற்கமதய
நரகாதங்குமமுலகெலலாவுலகுமநன்றுயவலமாய
திரமுடனவந்துமகிழுசமராபுரிசேவிதனே.

குசு சேவிதருளாததிருக்குமமுககைசெசுகுத்தனந்தம
பாவினககொள்ளுமபரிவுடையாயபலகாலுமுன்னை
நாவிதமேவததுதிக்கககருணையப்படுடனே
காவிதஞ்சோசமராபுரியாயனைக்காததருளே.

குடு காககவுனககரிதாவெளியேணைககருணைவிதி
நோக்கவினையனலதானிடுமபனுசென்னுண்ணியவா
யேககமுழுதிருந்தென்றுங்களிபபெயதியென்னுமருட்
டாககவிருந்துஞ்சமராபுரியினசரவனைனே.

குசு சரமசரததுக்குளெலலாமிருந்தருட்டாயகமாய்
வரமுதவுமபொருளானஸ்ரேவுணையென்றுமவாழுததவென்று
பரயிருந்தேயறிவிததாறதெரியுமபணியனுக்குத
தரணிபுழுசமராபுரிவாழுந்தகைவுடவே.

கள் வடிவேற்புணர்க்கையுமன்பாகக்கருளமெயும்வாகுமிகுஞ்
அடிபோலிக்கவள்ளிதெயவாணிமேவுஞ்சதந்தரமும்
படியோாடுகழசமராபுரியான்றபரிபுரஞ்சோ
வடிமினையேத்தநமக்கொருநாஞ்மவமிலையே.

குசு அவரவ்வாண்ணப்படியேயிருந்துமனுதினமுங்
தவறுதலில்லாதததியளித்தாஞ்நதயானிதியே
கவனமதாகவுனசீரடிவாயககவுகாதலித்து
பவமகலக்கிடபைசெயசமராபுரிபபாககியனே.

குகூ பாகநதெரிந்தனல்லோாதமமநாடவுமபனபதிலலா
சோகநதுறநதுனறுணமலாசசீரடிசொலலவுமே
நாகநதநாஞ்சுசமரபுரேசவுநதரனமா
நாகநதனைப்படிவுநனமாததிரித்தவன்கீக்கனே.

ா மகவானறருதெயவமாபபிடிசேருமவுமிகுநத
சுகவானகருணைபொழிமேசமயாருநதுதிககரிய
செக்கிசனமாகிலசமரபூரோசனைச்சோநதவாகள்
ஷிகழதரமெனமலாபபோலேதுலங்குநதிருவடியே.

ாக சீரகநதாாடுகழதெனசமராபுரிச்சேவகனன
பேரகநதானதவததுனைசாலநதாதியைப்பேணியுள்ளாய்
கூரகனீக்கினைருணமலாதநனைக்கருறிககனிதம
ஏராகநதநாஞ்சுவாயசுகுஞ்சநதவனனபபனே.

முறைம.